



LGBTIQ சமூகங்களுள் வீட்டு, குடும்ப வன்முறை

அவுஸ்திரேலியாவில் வீட்டு, குடும்ப வன்முறை ஏற்கப்படுவதில்லை.

அவுஸ்திரேலியாவில் Lesbian, Gay, Bisexual, Transgender, Intersex and Queer (LGBTIQ) என அறியப்படுவோருக்கு சம உரிமைகள் உள்ளதுடன், எல்லா வகையான பாரபட்சம் காட்டுதலும் சட்ட விரோதமானவையாகும்.

அவுஸ்திரேலியாவில், சட்டத்தின் கீழ் எல்லா உறவுகளும் சமமானவை. இதன் பொருள் ஒருபால் தம்பதிகள் உட்பட எல்லாத் தம்பதிகளுக்கும் ஓர் உறவில் இருக்க அல்லது திருமணம் முடிக்க உரிமையுள்ளது என்பதாகும்.

அனைவருக்கும் தமது குடும்பங்களுடன், நண்பர்களுடன், அன்புக்குரியோருடன் நேரிய, பாதுகாப்பான உறவுகளை அனுபவிக்கும் உரிமையுள்ளது.

வீட்டு, குடும்ப வன்முறைகள் சட்டத்துக்குப் புறம்பான குற்றங்களாகும். இக்குற்றங்களை இழைக்கும் ஒருவர் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் சிறைக்குச் செல்லலாம்.

நீங்களோ உங்களுக்குத் தெரிந்த எவருமோ ஆபத்திலிருந்தால் **000** இல் பொலிசாரை அழையுங்கள்.

அவுஸ்திரேலியாவிலுள்ள பொலிசார் பாதுகாப்பானவர்கள், நம்பத் தகுந்தவர்கள்.

இலவச, இரகசியம் பேணும் ஆலோசனைக்கும் தகவல்களுக்குமாக **1800 737 732** இல் 1800RESPECT ஐ அழையுங்கள்.

உங்களுக்கு ஓர் இலவச உரைபெயர்ப்பாளர் தேவையாயின் **131 450** ஐ அழையுங்கள்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் (Australian Government) எச்சூழ்நிலையிலும் வீட்டு, குடும்ப வன்முறையைச் சகித்துக் கொள்வதில்லை.

வீட்டு, குடும்ப வன்முறைகளில் அச்சத்தை ஏற்படுத்தி அல்லது அவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தி ஒரு துணைவரைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான நடத்தை அல்லது அச்சுறுத்தல்கள் உள்ளடங்குகின்றன. குடும்ப, வீட்டு வன்முறைகளில் உள்ளடங்கக்கூடியன:

- அடித்தல்;
- அடைத்து வைத்தல்;
- துணைவருக்கு அல்லது குடும்பத்தினருக்கு அத்தியாவசியமான பணத்தைக் கொடுக்க மறுத்தல்;
- துணைவரை நண்பர்களிடமும் குடும்பத்திடமுமிருந்து தனிப்படுத்துதல்;
- துணைவரை நிந்தித்தல் அல்லது விமர்சித்தல்; அல்லது
- சிறுவர்களை அல்லது செல்லப் பிராணிகளை அச்சுறுத்துதல்.

LGBTIQ உறவுகளில் வீட்டு, குடும்ப வன்முறைகளில் இவையும் உள்ளடங்கக்கூடியன:

- துணைவரின் இடையிலிங்க நிலையை, பாலியல் நாட்டத்தை, பாலினத்தை, பாலின வெளிப்படுத்தலை, பால் மாற்றத்தை அல்லது HIV நிலையை அவருக்கு எதிராகப் பயன்படுத்த அச்சுறுத்துதல்;
- துணைவரை அவரது குடும்பத்தில், நண்பர்களிடம், சமூகத்திடம் அல்லது வேலையிடத்தில் 'அம்பலப்படுத்துவதாக' அச்சுறுத்துதல்;
- துணைவரின் மருந்தளிப்புக்களை அல்லது பால் மாற்றம் தொடர்பான சுகாதாரப் பராமரிப்பு அணுகலைக் கட்டுப்படுத்துதல்; அல்லது
- துணைவரை பால் அல்லது பாலின வழமைகளுக்கு அமைவாகுமாறு அழுத்தங் கொடுத்தல்.

அவுஸ்திரேலியாவில் உதவக்கூடிய உதவிச் சேவைகளும் காணப்படுகின்றன.

ACON ஆனது குடும்ப, வீட்டு வன்முறை உட்பட பாதிக்கப்படும் LGBTIQ ஆட்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளைப் பற்றிய இலவசத் தகவல்களை வழங்குகிறது. அனைத்தையும் உள்ளடக்கிய LGBTIQ உதவிச் சேவைகளின் ஒரு விபரக்கொத்தைப் பெறுவதற்கு www.acon.org.au என்ற **ACON வலைத்தளத்துக்குச்** செல்லுங்கள்.

1800RESPECT என்பது அவுஸ்திரேலியாவின் தேசிய பாலியல் தாக்குதல், குடும்ப, வீட்டு வன்முறை ஆலோசனைச் சேவையாகும். அது இலவச, இரகசியம் பேணும் தொலைபேசி, இணையவழி ஆலோசனையையும் தகவல்களையும் வழங்குகிறது. ஆலோசகர்கள் உங்களுக்குச் செவிமடுத்து, கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன், உங்களது உள்ளூர்ப் பகுதியிலுள்ள ஏனைய உதவிச் சேவைகளுக்கு உங்களைப் பரிந்துரைக்கலாம்.

1800 737 732 ஐ அழையுங்கள், அல்லது www.1800RESPECT.org.au என்ற **1800RESPECT வலைத்தளத்தில்** LGBTIQ பற்றிய குறிப்பான தகவல் பகுதிக்குச் செல்லுங்கள்.

உங்களுக்கு ஓர் உரைபெயர்ப்பாளர் தேவையா?

131 450 இல் **மொழிபெயர்ப்பு உரைபெயர்ப்புச் சேவையை (Translating and Interpreting Service (TIS))** அழையுங்கள். TIS ஐச் சேர்ந்த ஓர் உரைபெயர்ப்பாளர் உங்களுக்கு ஏனைய சேவைகளுடன் தொடர்பாடல் செய்ய உதவுவார், ஆயினும் TIS ஆலோசனை வழங்குவதில்லை. அழைப்புக்கள் யாவும் இலவசமானவையும் இரகசியம் பேணுபவையும் ஆகும்.